

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, SEPTEMBER 1, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of September, 1899, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Matara and make claim to the said land or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made is the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Land referred to.

The land commonly called or known as Wattehena *alias* Ethingurehena *alias* Galpotedeniyehena, situate in the village of Ranchagoda in the Matara-Kandaboda pattywa, in the Southern Province, containing in extent 20 acres 2 roods and 2 perches, shown as lots B, C, D, E, F, and G in the annexed plan, and bounded as follows: on the north by Beraliya-atura belonging to Crown; on the east by Galpotadeniyewatta claimed by John Disanayeka; on the south by Galpotadeniya belonging to John Disanayaka, Wilpitawatta sold by Crown to Simon Perera; on the west by Wattehena belonging to Crown Beraliya-atura belonging to Crown.

ඩී 1899 කුට්ටූ සැප්තෝම්බර් මස 1 වෙති දින සිට කුන්මා, සයක් ඇඟිල්ඩ්‍රුව මෙහි පහත දැක්වන ඉඩලට අයිතිකම්ක් තිබේ ග්‍රැන්ඩ් නම් කෙශේන්ක් ඇත්තාම් ඒ අය විසින් මාරු මගේ ක්න්යෝරු මිදි මාරුදිජිපටට ඇංලන් පෙනී සිට එක් ඉඩමට හෝ එක් කොටසකට අඩිකම පෙන්වා සිරින්ට නො යෙදෙනෙන් විජිත 1897 නේ බොම්මර 1 නේ ආභ්‍යන්තර් ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මූලාදාති රාජ්‍ය ජ්‍යෙන්තරය දරණ රෝප්‍රේ ප්‍රාන්තීර එවිස් ගන මට විඡිත 1897 නේ නොම්මර 1 නේ ආභ්‍යන්තර් ප්‍රකාරය උප්පා තිබෙන බලුදෙස් ප්‍රකාරයට අඩිතිව, සිකම් නො, කිහිප එක් ඉඩම මෙහි දැක්වන යුතුයි.

පේ. එස්. එම්බිස්,
විශේෂ මුලාදුනියා ව්‍යුහ.

ବ୍ୟକ୍ତିଗତ ନେତାଙ୍କରେ.


இவ்வரிவித்தலின் திகதிபாகிய 1899 ம் ரூ-த்து புரட்டாசிமை 1 ந் திகதிமிலிருக்கும் மூன்று மாசத்திற்குள்ளாக இதன்கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடங்கையேனும் தங்களுக்குண்வடன உரித்துப்போசே வோக்கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்தறை எனது கங்கோரில் தெரிப்பட்டு மேற்படி காணிக்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால் 1897 ம் ரூ-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின்படி குறிப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்றி ஹி.ஸ் ஆகிய நம்மில் 1897 ம் ரூ-த்து முதலாம் இலக்கச்சட்டத்தினுடைய காட்டுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தாளி வெளிப்படாவில்லை முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.

ஜே. பி. அவிஸ்,
குறிப்பான உத்தியோகள்தர்.

ବେଳାଲାମ୍ପଟା—କାଣ୍ଡିଯିଙ୍କ ଲିଖାନ୍

தன்மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த கந்தபொட்டபத்துவையில் றங்சாகொடாட யென்னும் கிராமத்திலுள்ள குறிக்கப்பட்ட டாப்பில் காணப்படும் பங்குகள் B, C, D, E, F, G ம் பிரிவுபடி வத்தேதேகேன அல்லது எதகின்குமேகேன அல்லது கல்பொத்தேதேனியேகேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற 20 ஏக்கர் 2 மீட் 2 பர்சன் விஸ்காரமள்ள கூ :-

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள பெறனியதுரை ; கிழக்கு-ஜோன் திளானுயக்கு உரித்தச்சொல்லும் கல்பொத்தேதனியவத்து ; தெற்கு-மேற்கொல்லியவனுடைய கல்பொத்ததனிய, சமிமன் பெற்றேற்குவக்கு அரசாட்சியரால் விற்கப்பட்டிருக்கும் விலாபிடவத்து ; மேற்கு-அரசாட்சிக்குள்ள வத்தேனே, அரசாட்சிக்குள்ள பெறனியதுரை.



Situation : Ranchagoda in Kandaboda pattu.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
B	Ethindure Mahawatta alias Galpottedeniye Mahawatta	...	13	2 25
C	Do.	...	0	0 6
D	Do.	...	2	1 10
E	Do.	...	0	2 15
F	Do.	...	1	2 24
G	Do.	...	2	1 2
		20	2	2

Surveyor-General's Office,
Colombo, May 19, 1899.

305

P. D. WARREN,
for Surveyor-General.